

தலைப்பு 265 – மன்னார் மாவட்டச் செயலகம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தலைப்பு 265 - மன்னார் மாவட்ட செயலகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் மன்னார் மாவட்ட செயலகத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடக்கப்பட்ட பொறிப்பு அறிக்கை 2025 மே 30 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் மாவட்ட செயலகத்திற்குரிய வருடாந்த விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 யூன் 25 ஆந் திகதி கணக்கீட்டு கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தை தவிர்த்து, 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான மன்னார் மாவட்ட செயலகத்தின் நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது. இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் மன்னார் மாவட்ட செயலகத்தின், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை மாவட்ட செயலகம், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில்

நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் மாவட்ட செயலகத்தினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் மாவட்ட செயலகத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.
- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

1.6 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

- (அ) மாவட்டச் செயலகத்திற்கு சொந்தமான 05 மின்பிறப்பாக்கிகளில் ரூபா 7,236,000 பெறுமதியான மின் பிறப்பாக்கி ஒன்றும் பெறுமதி மதிப்பிடப்படாத மின் பிறப்பாக்கி ஒன்றும் சொத்துக் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்காமையால் நிதியல்லாச் சொத்துக்களின் பெறுமதி குறைத்துக் காட்டப்பட்டிருந்தது. மின்பிறப்பாக்கி தற்போது பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெறுமதி மதிப்பிடப்பட்டு கணக்குகளில் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
- (ஆ) விபத்திற்கு உள்ளான வாகனத்திற்கான முழுமையான காப்புறுதிப் பணம் ரூபா. 4,950,000 மீளாய்வாண்டில் அறவிடப்பட்டிருந்தும் அதன் புத்தகப்பெறுமதி நீக்கப்படாமையினால் நிதியல்லாச் சொத்துக்களின் பெறுமதி குறித்த தொகையினால் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது. முழுமையான காப்புறுதி பணம் ரூபா. 4,950,000 மாவட்டச் செயலக கணக்கின் ஊடாக அறவிடப்பட்டது. உரிய அனுமதிகளினைப் பெற்று நிதிக்கூற்றிலிருந்து சொத்தின் கிரயத்தினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
- (இ) மாவட்டச் செயலக கணக்கெடுப்புச் சபை அறிக்கையின் பிரகாரம் 33 எண்ணிக்கையான பல்வேறுபட்ட மூலதனப் பொருட்கள் பெறுமதியிடப்பட்டு கணக்குகளில் சேர்க்கப்பட்டிருக்காமையினால் நிதியல்லாச் சொத்துக்களின் பெறுமதி குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. மேலதிகமாகக் காணப்படும் பொருட்களை சொத்துக் கணக்கில் பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதியல்லா சொத்துக்களின் பெறுமதியினை கணிப்பிட்டு நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2. ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

- (அ) நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்துடன் ஒத்திருந்தன
- (ஆ) கடந்த வருடத்திற்குரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரை பந்தி 1.6.1(ஆ) நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

3. நிதி மீளாய்வு

3.1 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) மீளாய்வாண்டில் மாவட்ட செயலகத்தின் 39 எண்ணிக்கையான செலவின விடயங்களுக்கான நிதி ஏற்பாடுகள் தொடர்பில் ரூபா 38,770,149 ஆனது 11 சதவீதம் தொடக்கம் 100 சதவீதம் வரை சேமிப்பாக காணப்பட்டிருந்தது.	செலவு மேற்கொள்வதில் சிக்கனத்தன்மை பேணப்பட்டமையுடன் வருட இறுதியில் கனமழை காரணமாகவும் தொடர்ச்சியாக தேர்தல்கள் இடம்பெற்றமையாலும் பெருமளவான வேலைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.	தேவையான ஒதுக்கீடுகளை சரியான முறையில் கணக்கீடு செய்து பாதீட்டினை தயாரிக்க வேண்டும். அத்துடன் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளை வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் முழுமையாக பயன்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஆ) மாவட்ட செயலகத்தில் வகைமாற்றத்தின் மூலம் 7 செலவின விடயங்களிலிருந்து கூட்டுமொத்தம் ரூபா 12,323,000 வேறு செலவின விடயங்களிற்கு மாற்றப்பட்டிருந்தது எனினும் இவ் செலவின விடயங்களின் மொத்த தேரிய ஒதுக்கீட்டில் கூட்டுமொத்தம் ரூபா 33,119,381 ஆனது 7 சதவீதம் தொடக்கம் 27 சதவீதம் வரை சேமிப்பாக காணப்பட்டிருந்தது.	செலவு மேற்கொள்வதில் சிக்கனத்தன்மை பேணப்பட்டமையுடன் வருட இறுதியில் கனமழை காரணமாகவும் தொடர்ச்சியாக தேர்தல்கள் இடம்பெற்றமையாலும் பெருமளவான வேலைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.	தேவையான ஒதுக்கீடுகளை சரியான முறையில் கணக்கீடு செய்து பாதீட்டினை தயாரிக்க வேண்டும். அத்துடன் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளை வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் முழுமையாக பயன்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும்.

3.2 பொறுப்புக்கள் கடப்பாடுகளுக்கு உட்படல்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2024 திசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு கடப்பாட்டு இலக்கத்திற்கு அமைவாக வெளிப்படுத்தப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டில் திறைசேரியினால் பொறுப்பு மற்றும் கடப்பாடுகள் கூற்றில் உள்ளடக்கப்படாத ரூபா 1,482,101 ஆல் குறைவாகக் காட்டப்பட்டிருந்தது.	மீளாய்வாண்டில் குறித்த செலவினங்களுக்கான உறுதிச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறாமையினால் நிதிக்கூற்றில் பொறுப்பாக காட்டப்படவில்லை. அத்துடன் நி.ஒ.115(2) இற்கு அமைய நிதியாண்டில் குறித்த உறுதிச் சீட்டுக்களுக்கான கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.	சுற்றறிக்கையின் பிரகாரம் ஆண்டின் இறுதியில் உள்ள கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இதனை உறுதிசெய்ய உள்ளக பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

3.3 ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களால் வழங்கப்பட்ட நிதியேற்பாடுகளின் பயன்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2024 ஆம் ஆண்டின் செலவின அறிக்கையின் பிரகாரம் 17 அமைச்சுக்கள் மற்றும் 12 திணைக்களங்களின் கூட்டுமொத்தம் 65 மீண்டெழும் செலவின விடயங்களின் கீழ் வழங்கப்பட்டிருந்த நிதி ஏற்பாடு குறித்துரைக்கப்பட்டதன் பிரகாரம் பயன்படுத்தப்படாமையால் அந் நிதி ஏற்பாடுகளிலிருந்து 10 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையான வீச்சளவில் கூட்டுமொத்தம் ரூபா 11,700,983 சேமிக்கப்பட்டிருந்தது. மேலும் 02 அமைச்சுக்கள் மற்றும் 05 திணைக்களங்களினால் 10 மீண்டெழும் செலவின விடயங்களின் கீழ் வழங்கப்பட்டிருந்த நிதி ஏற்பாடு குறித்துரைக்கப்பட்டதன் பிரகாரம் பயன்படுத்தப்படாமையால் அந் நிதி ஏற்பாடுகளிலிருந்து 100 சதவீதம் வரையான வீச்சளவில் கூட்டு மொத்தம் ரூபா 360,296 சேமிக்கப்பட்டிருந்தது.	செலவுகள் மேற்கொள்வதில் சிக்கனத்தன்மை பெண்பட்டமையுடன் சில அலுவலர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடு சென்றமை மற்றும் குறித்த சில அமைச்சுக்களில் வழங்கப்பட்டிருந்த நிதி ஏற்பாடுகளிற்கான முற்று முழுதான செலவினம் ஏற்பட்டிருக்காமை போன்ற காரணங்களினால் குறித்த சேமிப்பு ஏற்பட்டுள்ளது.	ஒதுக்கீட்டின் முலம் பெறப்பட்ட நிதியை வினைத்திறனாக பயன்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். அத்துடன் இதனை செய்யத் தவறும் அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் 09 அமைச்சுக்களின் 13 மூலதனச் செலவினங்களுக்காக வழங்கப்பட்ட நிதியேற்பாடுகளின் கூட்டுமொத்தம் ரூபா 127,960,849 ஆனது 10 சதவீதம் தொடக்கம் 100 சதவீதம் வரை பயன்படுத்தப்படாது சேமிப்பாகக் காணப்பட்டிருந்தது.	சில அமைச்சுக்களில் வழங்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீடுகள் ஆண்டிறுதியில் கிடைக்கப்பெற்றமை மற்றும் சில அமைச்சுக்களினால் வழங்கப்பட்டிருந்த நிதி ஏற்பாடுகளிற்கான முழுதான செலவினம் ஏற்பட்டிருக்காமை போன்ற காரணங்களினால் குறித்த சேமிப்பு ஏற்பட்டுள்ளது.	ஒதுக்கீட்டின் முலம் பெறப்பட்ட நிதியை வினைத்திறனாக பயன்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். அத்துடன் இதனை செய்யத் தவறும் அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.4 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான இணங்காமை

	சட்டங்கள், விதிகள், மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	பெறுமதி	இணங்காமை	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ)	2006 ஆம் ஆண்டு இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் அரசு பெறுகை வழிகாட்டு நெறிகள் 3.5	805,120	மாவட்டச் செயலாளருக்கு நேரடி பெறுகை எல்லை ரூபா 200,000 ஆகக் காணப்பட்ட போதிலும் இரண்டு சந்தர்ப்பங்களில் கூட்டுமொத்தம் ரூபா 805,120 ஆன தொகைக்கு நேரடி கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுள்ளது .	இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் ஏற்படாத வண்ணம் கொள்வனவு மேற்கொள்ளப்படும.	பெறுகை வழிகாட்டு நெறிகளின் நடைமுறைகள் மீறப்படும்போது நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். அத்துடன் அனைத்து பெறுகை நடவடிக்கைகளும் பெறுகை வழிகாட்டல்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட வேண்டும்.

3.5 முற்பணம் வழங்கலும் தீர்ப்பளவும் கணக்காய்வு அவதானிப்பு

	முற்பணம் வழங்கலும் தீர்ப்பளவும் கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ)	02 பதவி வறிதாக்கிய அலுவலர்களின் கூட்டுமொத்தம் ரூபா 282,150 நிலுவையாகக் காணப்பட்டபோதிலும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பதவி வறிதாக்கப்பட்ட திரு. M.S. மலீஸ் மற்றும் திரு. பூண்டிராஜ் லீனா என்வரது இடர்கடன் நிலுவைகள் பிணைகாரர்களிடமிருந்து அறவிடப்படுகின்றது.	பிணையாளிகளிடம் இருந்து நிலுவைத் தொகையினை அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.6 வைப்புக் கணக்கு மீதிகள் கணக்காய்வு அவதானிப்பு

	வைப்புக் கணக்கு மீதிகள் கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ)	மாவட்டச் செயலகத்தின் 13 வைப்புக்கள் மற்றும் பிரதேச செயலகம் முசலியின் 8 வைப்புக்களாக 21 வைப்புக்களின் கூட்டுமொத்தம் ரூபா 3,116,513 ஆனது நிதி ஒழுங்கு விதி 571 இன் பிரகாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பொது வைப்புக் கணக்கில் தேக்கிவைக்கப்பட்டிருந்தது.	பிடிபண வைப்புக்களை மீளப் பெறுவதற்கு உரியவர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.	வைப்பு கணக்கு நிலுவைகள் நிதி ஒழுங்கு விதி 571 இன் பிரகாரம் உரிய முறையில் தீர்ப்பளவு செய்ய வேண்டும்.

4. செயற்பாட்டு மீளாய்வு
4.1 எதிர்பார்க்கப்பட்ட நலன்கள் பெற்றுக்கொள்ளப்படாமை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) கமத்தொழில் அமைச்சினால் மாவட்ட செயலகத்திற்கு காளான் பயிர்ச் செய்கை திட்டத்திற்காக ரூபா 2,577,060 நிதி விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் இதில் ரூபா 644,265 சேமிக்கப்பட்டிருந்தது.	ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்கும் தலா 04 பயனாளிகளை தெரிவு செய்து 20 பேரை வழங்கும்படி கோரப்பட்டிருந்த போதிலும் 15 பேர் மட்டுமே தெரிவுசெய்யப் பட்டிருந்தனர்.	பயன்களை உச்சப்படுத்தும் வகையில் செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு உரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
(ஆ) மாந்தை மேற்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 24 வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்ட போதிலும் அவை மக்கள் குடியிருக்காமல் பயன்படுத்தப்படாத வீடுகளாக காணப்படுகின்றமையினால் அரசு நிதி கூட்டுமொத்தம் ரூபா 19,600,000 வினைத்திறன்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.	இவ் வீடுகள் அனைத்தும் யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கே வழங்கப்பட்டன. இருப்பினும் குறித்த பாவனையில்லாத வீடுகளின் உரிமையாளர்களுக்கு மீள்குடியேற்றும்படி மாந்தை மேற்கு பிரதேச செயலாளரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.	முறையான திட்டமொன்றை பயன்படுத்தி பயனாளிகளை குறித்த வீடுகளில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

4.2 செயற்றிட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) மாவட்ட விவசாயத் திணைக்களத்தால் தேனீ வளர்ப்புத் திட்டத்திற்கென ரூபா 2,428,300 நிதி ஒதுக்கீடு கோரிப் பெறப்பட்ட போதிலும் அதற்கான சாத்திய வள ஆய்வு மற்றும் விழிப்பூட்டல், தேடிக் கண்டுபிடித்தல் செயற்பாடுகள் மாவட்ட விவசாயத் திணைக்கள அலுவலர்களால் வினைத்திறனாக மேற்கொள்ளப்பட்டிருக்காமையால் அந் நிதி ஒதுக்கீடு 2023 திசெம்பர் 31 ஆந் திகதி காலாவதியாகி திருப்பியனுப்பப்பட்டுள்ளது.	கொள்வனவு ஆணைச்சீட்டு கிடைக்கப் பெறாமையால் அதன் பிற்பாடான மழைக்காலப்பகுதியில் தேனீக் குடும்பங்களை பெற்றுக் கொள்ள முடியாமையும், மழை காலத்தில் தேனீக்களுக்கான பீடைத் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால் இதற்குப் பிந்திய காலப்பகுதியில் திட்டத்தினை அமுல்படுத்த முடியாமல் போனது.	திட்டத்தை நிறைவு செய்வதற்கு தேவையான மேற்பார்வையினை மேற்கொள்ளாத அலுவலர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். அத்துடன் கருத்திட்ட முன்மொழிவுகளை தயாரிக்கும் போது, உரிய சாத்திய வள ஆய்வுகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும், வெளி நிறுவனங்கள் முறையாக ஒருங்கிணைக்கப்படல் வேண்டும். மற்றும் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற நிதியை

முழுமையாக பயன்படுத்த ஒரு உரிய திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.

4.3 சொத்து முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

பரிந்துரைகள்

(அ) மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள 10 மோட்டார் சைக்கிள்களும் 03 மின்பிறப்பாக்கிகளும் நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் காணப்படுவதுடன் அவற்றை திருத்தி பயன்படுத்துவதற்கோ அல்லது அகற்றுவதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

ஏல விற்பனை செய்வதற்கும் திருத்தம் செய்து பயன்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

முறையான பரீட்சிப்புக்களை மேற்கொண்டு பயன்படுத்தக்கூடிய சொத்துக்களைத் திருத்தம் செய்து பயன்படுத்தவும், பயன்படுத்த முடியாதவற்றை உரியவாறு அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

4.4 நட்டங்களும் சேதங்களும் கணக்காய்வு அவதானிப்புகள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

பரிந்துரை

(அ) மீளாய்வாண்டில் விபத்துக்கு உள்ளான 02 வாகனங்கள் தொடர்பில் அவற்றுக்கான நட்டங்கள் அறவிட்டிருக்கப்படவில்லை.

KQ-5417 காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து காப்புறுதிக்கான தொகை இதுவரை கிடைக்கப்பெறவில்லை. PF-1937 திருத்த வேலைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நிதி ஒழுங்கு விதி 104 இன் பிரகாரம் சேதங்கள் தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக பூர்த்திசெய்யப்பட வேண்டும். நிதி ஒழுங்கு விதிகளின் பிரகாரம் இழப்புக்கள் மற்றும் சேதங்கள் தொடர்பில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அலுவலர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கவும், தொடர்புடைய விசாரணைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

(ஆ) நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு சொந்தமான வாகனம் 2023 ஆம் ஆண்டில் விபத்துக்கு உள்ளாகியிருப்பினும் அது தொடர்பாக நிதி ஒழுங்கு விதி இலக்கம் 104(4) இற்கு அமைவாக நட்டம் பற்றி முழு அறிக்கை தயாரிக்கப் பட்டிருக்கவில்லை.

முழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

4.5 முகாமைத்துவ பலவீனங்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

பரிந்துரைகள்

(அ) மீளாய்வாண்டின் இருப்புக்

சீர் செய்வதற்கான உரிய நடவடிக்கை

இருப்பும் பதிவேட்டில்

கணக்கெடுப்புச் சபை அறிக்கையின்
பிரகாரம் 5 பிரதேச செயலகங்களின்
63 வகையான 414
எண்ணிக்கையான பொருட்கள்
இருப்புப் பதிவேட்டில் பதியப்படாது
காணப்படுகின்றது.

(ஆ) சமுர்த்தி வாழ்வாதார சுழற்சிக்
கடனை பெற்றிருந்தவர்களில்
அறவிடமுடியாக் கடனாகக்
காணப்படும் 442 அங்கத்தவர்களின்
கடன் நிலுவை கூட்டுமொத்தம்
ரூபா 35,626,602 இனை அறவிட
நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இணக்க சபை ஊடாக கடன்
வசூலிப்பதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதிவு செய்வதற்கு
நடவடிக்கை
மேற்கொள்ளப்படல்
வேண்டும். அத்துடன்
இருப்புப் பொருட்களை
முறையாக
ஆவணப்படுத்த
நடவடிக்கை எடுக்காத
அலுவலர்களுக்கெதிராக
நடவடிக்கை
எடுக்கப்படல் வேண்டும்.
உரிய நேரத்தில்
கடன்களை
வசூலிப்பதற்கு
நடவடிக்கை எடுக்கத்
தவறிய
அலுவலர்களுக்கெதிராக
நடவடிக்கை
எடுப்பதுடன்
ஒப்பந்தத்தின் பிரகாரம்
கடன்கள் அறவீடு
செய்யப்படவும்
நடவடிக்கை
எடுக்கப்படல் வேண்டும்.

5. மனிதவளமுகாமைத்துவம் கணக்காய்வு அவதானிப்பு

(அ) மீளாய்வாண்டின் இறுதிவரையில் மாவட்டச்
செயலகம் மற்றும் பிரதேச
செயலகங்களில் பதவியணியில் 98
ஆளணி வெற்றிடங்களும் 02 ஆளணி
மிகைகளும் காணப்பட்டன.

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

அலுவலக பணியாளர்கள்,
சாரதிகள் வெற்றிடங்களை
நிரப்புவதற்கான கோரிக்கைக்
கடிதம் 28.10.2024 அன்று
உள்நாட்டலுவல்கள்
அமைச்சுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரை

ஆளணியினர்
தொடர்பில் ஆய்வு
செய்து தேவையான
வெற்றிடங்களை
நிரப்பவும் மேலதிக
அலுவலர்களை வேறு
நிறுவனங்களுக்கு
நியமிக்கவும்
நடவடிக்கை
எடுக்கப்படல்
வேண்டும்.